

மாதிரி வினாத்தாள் 2019 – 2020 / Model question paper 2019 – 2020

மேல்நிலை இரண்டாம் ஆண்டு / Higher Secondary Second Year

வேதியியல் – Chemistry

(ஆங்கிலம் மற்றும் தமிழ் / English & Tamil Version)

காலம் அளவு : 15 நிமிடங்கள் 2.30 மணி மொத்த மதிப்பெண்கள் : 70

Time Allowed : 15 minutes 2.30 hrs Maximum Marks : 70

அறிவுரைகள் :-

- அனைத்து வினாக்களும் சரியாகப் பதிவாகி உள்ளதா என்பதனை சரிபார்த்துக் கொள்ளவும். அச்சுப்பதிலில் குறையிருப்பின் அறைக் கணக்காணிப்பாளரிடம் உடனடியாகத் தெரிவிக்கவும்.
- நீலம் (அல்லது) கருப்பு மையினை மட்டுமே எழுதுவதற்கும் அடிக்கோட்டுவதற்கும் பயன்படுத்த வேண்டும். படங்கள் வரைவதற்கு பென்சில் பயன்படுத்தவும்.

Instructions :-

- Check the question paper for fairness of printing. If there is any lack of fairness, inform the Hall supervisor immediately.
- Use Blue (or) Black ink to write and underline use pencil to draw diagrams.

குறிப்பு :-

தேவையான இடத்தில் படம் வரைந்து சமன்பாடுகளை எழுதவும்.

Note :-

Draw diagrams and write equations wherever necessary

பகுதி - I / Part - I

15×1=15

குறிப்பு :-

- அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்
- கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் மிகவும் ஏற்படுத்தை விடையைத் தேர்ந்தெடுத்து குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதுக.

- Note :-
1. Answer all the questions
 2. Choose the most suitable answer from the given four alternatives and write the option code and the corresponding answer

1. பின்வருவனவற்றுள் எத்தாதுவினை அடர்ப்பிக்க நுகரமிதப்பு முறை ஒரு சிறந்த முறையாகும்?

அ. மேக்னெட்ட

ஆ. ஹெமதைட்

இ. கலீனா

ஈ. கெசிட்டோட்

Which one of the following ore is best concentrated by froath - floatation method?

a) Magnetite

b) Haematite

c) Galena

d) Cassiterite

2. உலோகவியலில் இளக்கியாக பயன்படும் சேர்மம்?

அ. போரிக் ஆமிலம்

ஆ. போராக்ஸைஸ்

இ. டைபோரோன்

ஈ. BF_3

Which compound is used as flux in metallurgy?

a) Boric acid

b) Borax

c) Diborane

d) BF_3

3. XeOF_4 ன் வடிவம்

அ. T வடிவம்

ஆ. பிரமிடு

இ. தள சதுரம்

ஈ. சதுரபிரமிடு

The shape of XeOF_4 is

a) T Shaped

b) Pyramidal

c) Square planar

d) Square pyramidal

4. 1 மோல் ஆக்சாவிக் அமிலத்தை ஆக்சிஜனேற்றம் அடையச் செய்யத் தேவையான அமிலம் கலந்து $KMnO_4$ மோல்களின் எண்ணிக்கை யாது?

- ④. 5 ⑤. 0.6
②. 1.5 ⑥. 0.4

How many moles of acidified KMnO_4 required to oxidise one mole of oxalic acid?

5. $[\text{Pt}(\text{NH}_3)_2\text{Cl}_2]$ என்ற அணைவுச் சேர்மம் பெற்றுள்ள மாற்றியம் எது?

- ஆ. அணைவு மாற்றியம் ஆ. இணைப்பு மாற்றியம்
இ. ஒளி சமூகசி மாற்றியம் ஈ. வடிவ மாற்றியம்

The type of isomerism exhibited by $[\text{Pt}(\text{NH}_3)_2\text{Cl}_2]$?

- Class**

 - a) coordination isomerism
 - b) linkage isomerism
 - c) optical isomerism
 - d) geometrical isomerism

6. FCC அமைப்பில் மொத்த கண அளவில் அனுக்களால் அமைந்துக் கொள்ளப்படும் கணஅளவின் விகிதம்

31. $\frac{\pi}{6}$ 32. $\frac{\pi}{3\sqrt{2}}$ 33. $\frac{\pi}{4}$ 34. $\frac{\sqrt{3}\pi}{8}$

The fraction of the total volume occupied by the atoms in a fcc is

- a. $\frac{\pi}{6}$ b. $\frac{\pi}{3\sqrt{2}}$ c. $\frac{\pi}{4}$ d. $\frac{\sqrt{3}\pi}{8}$

7. ஒரு கதிரியக்கத் தனிமத்தின் அளவாற் காலம் 140 நாட்கள் எனில் 280 நாட்களுக்குப் பின்னர் 1 g தனிமமானது பின்வருமாறு எந்த அளவிற்கு குறைந்திருக்கும்.

- a. $\frac{1}{4}$ b. $\frac{1}{16}$ c. $\frac{1}{8}$ d. $\frac{1}{2}$

The half life period of a radioactive element is 140 days. After 280 days 1g of element will be reduced to which amount of the following?

- a. $\frac{1}{4}$ b. $\frac{1}{16}$ c. $\frac{1}{8}$ d. $\frac{1}{2}$

8. எது லூயி காரம் அல்ல?

- a. BF_3 b. PF_3 c. CO d. F^-

Which is not a Lewis base?

- a. BF_3 b. PF_3 c. CO d. F^-

9. 2A மின்னோட்டத்தை உருவிய தாமிர குளோரைடு கரைசலில் செலுத்தி, 0.2 மோல் குளோரின் வாயுவைப் பெறுவதற்கு தேவைப்படும் நேரம்

- a. 32.66 நிமிடம் b. 321.66 நிமிடம் c. 378 நிமிடம் d. 260 நிமிடம்

During electrolysis of molten copper chloride, the time required to produce 0.2mole of chlorine gas using a current of 2A is

- a. 32.66 min b. 321.66 min c. 378 min d. 260 min

10. புகை, எவ்வகைக் கூழ்மக் கரைசல்?

- a. வாயுவில் திண்மம் b. வாயுவில் வாயு
c. வாயுவில் நீர்மம் d. நீர்மத்தில் வாயு

Smoke is a colloidal solution of

- a. Solid in gas b. Gas in gas
c. Liquid in gas d. Gas in liquid

11. நீர்த்த அமிலத்தின் முன்னிலையில் ஐசோபுரோப்பைல் பெஞ்சீனை காற்றினால் ஆக்சிஜனேற்றம் செய்தால் கிடைப்பது.

- | | |
|---------------------|-------------------|
| a. C_6H_5COOH | b. $C_6H_5COCH_3$ |
| c. $C_6H_5COC_6H_5$ | d. C_6H_5OH |

Iso propyl benzene on oxidation in presence of air and dilute acid gives

- | | |
|---------------------|-------------------|
| a. C_6H_5COOH | b. $C_6H_5COCH_3$ |
| c. $C_6H_5COC_6H_5$ | d. C_6H_5OH |

12. பியூ - 2 எனை ஒசோனேற்றம் செய்து, Zn மற்றும் நீர் கொண்டு பிளவுபடச் செய்தால் கிடைப்பது

- | | |
|----------------|--------------|
| அ. எத்தனைல் | ஆ. புரப்பனல் |
| இ. புரோப்பனோன் | ஈ. மெத்தனைல் |

But - 2 ene on ozonolysis followed by subsequent cleavage with Zn and water

gives

- | | | | |
|------------|-------------|--------------|-------------|
| a. ethanal | b. Propanal | c. Propanone | d. Methanal |
|------------|-------------|--------------|-------------|

13. அனிலீன் + பெஞ்சாயில் குளோரோடு \xrightarrow{NaOH} $C_6H_5NH-OC-C_6H_5$ இந்த விளைவின் பெயர்

- | | |
|----------------------------|-------------------|
| அ. பிரிடல் - விராப்ட் விளை | ஆ. HVZ - விளை |
| இ. சிகாட்டன் - பாயன் விளை | ஈ. கன்னிச்சோ விளை |

Aniline + benzoyl chloride \xrightarrow{NaOH} $C_6H_5NH-OC-C_6H_5$. This reaction is known as

- | | |
|--------------------------------|-----------------------|
| a) Friedal - craft's reaction | b) HVZ reaction |
| c) Schotten - Baumann reaction | d) Cannizaro reaction |

14. DNA வில் உள்ள பிரிமிடன் கார்க்கள்

- | |
|-------------------------------|
| அ. கைட்டோசின் மற்றும் அடினின் |
| ஆ. கைட்டோசின் மற்றும் குளைன் |
| இ. கைட்டோசின் மற்றும் நயயின் |

ந. ஈசுட்டோசின் மற்றும் யுரேசில்

The pyrimidine bases present in DNA are

- | | |
|--------------------------|-------------------------|
| a) Cytosine and Adenine | b) Cytosine and Guanine |
| c) Cytosine and Thiamine | d) Cytosine and Uracil |

15. நெலான் எதற்கு உதாரணம் ?

அ. பாலிஅமைடு

ஆ. பாலிதீன்

இ. பாலி எஸ்டர்

ஈ. பாலி சக்கரைடுகள்

Nylon is an example of

- | | |
|--------------|-------------------|
| a) Polyamide | b) Polythene |
| c) Polyester | d) Polysaccharide |

பகுதி - II / Part - II

6x2=12

ஏதேனும் ஆறு விளாக்களுக்கு விடையளிக்கவும். விளா எண் 24 க்கு கண்டிப்பாக விடையளிக்க வேண்டும்.

Answer any six questions.

Question.No. 24 is compulsory.

16. போரேட் உறுப்பை கண்டறிவதற்கான சோதனையை எழுதுக.?

Write a test to identify borate radical?

17. பாஸ்பரஸ் அமிலத்திலிருந்து எவ்வாறு தூய பாஸ்பீன் தயாரிக்கப்படுகிறது.

How is pure phosphine prepared from phosphorous acid?

18. அயனியாதல் மாற்றியங்கள் என்றால் என்ன? ஒரு உதாரணத்துடன் விளக்குக.

What are ionisation isomers? Explain with an example

19. போலி முதல் வகை விளை என்றால் என்ன? ஒரு உதாரணம் தருக.

What is pseudo first order reaction? Give one example

20. பாரடேவின் மின்னாற் பகுத்தவின் இரண்டாம் விதியைக் கூறுக.

State Faraday's second law of electrolysis

21. கிளிசராலை எவ்வாறு அக்ரோலீனாக மாற்றுவாய்?

How will you convert glycerol into acrolein?

22. DNA மற்றும் RNA க்கு இடையே உள்ள வெறுபாடுகளில் ஏதேனும் நான்கினை தருக.

Give any four differences between DNA and RNA

23. எதிர் ஆக்ஸிஜனேற்றிகள் அல்லது ஆக்ஸிஜனேற்ற எதிர்ப்பிகள் பற்றி குறிப்பு வரைக.

Write short notes on Antioxidants

24. 50மிலி 0.05M HNO₃, 50 ml 0.025M KOH உடன் சேர்க்கப்படுகிறது. இக்கரைசலின் pH மதிப்பை கண்டுபிடி.

50ml of 0.05M HNO₃ is added to 50ml of 0.025M KOH. Calculate the pH of the resultant solution.

பகுதி - III / Part - III

6x3=18

ஏதேனும் ஆறு வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 33க்கு கண்டிப்பாக விடையளிக்க வேண்டும்.

Answer any six questions

Question No. 33 is compulsory

25. அலுமினியத்தின் மின்னாற் உலோகவியலை விளக்குக.

Explain the electro metallurgy of aluminium

26. ஹீலியத்தின் பயன்களைத் தருக.

Give the uses of helium.

27. குரோமைல் குளோரைடு சோதனையை விவரி

Explain chromyl chloride Test

28. அணு நிறை 60 gmol⁻¹ உடைய ஒரு தனிமத்தின் முகப்பு மைய கணச்சதூர அலகுக்கூட்டு விளிம்பு நீளம் 4A⁰ எனில் அதன் அடர்த்தியைக் கண்டறிக.

A face centred cubic solid of an element (atomic mass 60 g mol^{-1}) has a cube edge of 4A^0 . Calculate its density.

29. டெனியல் மின்கலத்தின் அமைப்பை விவரித்து அதன் மின்கல விளையை எழுதுக.

Describe the construction of Daniel cell and write its cell reaction.

30. சிறு குறிப்பு வரைக

i) எதிர்மறை விளைவேக மாற்றி

ii) பரிமாற்ற விளையுக்கி

Write short notes on

i) Negative catalyst

ii) Phase transfer catalyst


31. அசிட்டால்டிகால்டின் ஆல்டால் குறுக்க விளையின் வழிமுறையை விவரி

Explain the mechanism of Aldol condensation of acetaldehyde.


32. நெலாண் -6,6, பியூனா - S தயாரித்தலை விவரி.

Explain the preparation of Nylon - 6,6 and Buna - S.

33. கீழ்கண்ட விளைகளின் வரிசையில் A முதல் C வரை உள்ள சேர்மங்களை கண்டுபிடி



Identify A to C in the following sequence?



பகுதி - IV / Part - IV

பின்வரும் அனைத்து விளாக்களுக்கும் விடையளிக்கவும்.

Answer all the following questions

$5 \times 5 = 25$

34. a) i) தங்கத்தாது எவ்வாறு சயலைடு வேதிக் கழுவுதல் முறையில் அடர்பிக்கப்படுகிறது என்பதை விவரி

ii) ஜோ சிலிக்கேட்டுகளின் வகைகளை எடுத்துக் காட்டுவதை விளக்குக.

(அல்லது)

b) i) ஹாலைனிடைச் சேர்மங்கள் என்றால் என்ன? எடுத்துக் காட்டுகள் தருக.

ii) KMnO_4 தயாரித்தலை விவரி

a) i) Explain how gold ore is leached by cyanide process

ii) Explain the classification of Inosilicates

(OR)

b) i) What are interhalogen compounds? Give examples.

ii) Explain the preparation of KMnO_4 .

35.a) i) $[\text{Fe}(\text{CN})_6]^{3-}$ பாரா காந்தத் தன்மை உடையது என்பதை படிக் குலக் கொள்கையினைப் பயன்படுத்தி விளக்குக.

ii) ஓடாட்சி குறைபாடு என்றால் என்ன?

(அல்லது)

b) i) ஹெண்டர்சன் – ஹாசல்பால்ச் சமன்பாட்டை வருவிட?

ii) கோல்ராஷ் விதி மாது?

ClassResult.in

a) i) Explain $[\text{Fe}(\text{CN})_6]^{3-}$ is paramagnetic, using Crystal Field theory

ii) What is schottky defect ?

(OR)

b) i) Derive Henderson – Hasselbalch equation

ii) What is kohiraush's law?

36.a) i) இடைநிலை சேர்மக் கொள்கையை விவரி

ii) நுண் வடிகட்டலை பற்றி குறிப்பு வரைக.

(அல்லது)

b) சீழ்கண்ட மாற்றங்களை எவ்வாறு நிகழ்த்துவாய்?


i) பீனால் $\longrightarrow \rightarrow$ சாலிசிலால்டிளைமரடு



- a) i) Explain Intermediate compound formation theory
 ii) Write short notes on ultra filtration.

(OR)

- b) i) How the following conversions are effected?



37. a) சிறு குறிப்பு வகை

- i) கடுகு எண்ணெய் வினை
 ii) கார்போல் அமின் வினை
 iii) காப்ரியேல் நாலிமைட்டு தொகுப்பு வினை
 (அல்லது)
 b) ஃப்ரக்டோலின் அமைப்பை விவரி

- a) Write short notes on
- i) Mustard oil reactions
 - ii) Carbylamine reaction
 - iii) Gabriel pathalimide synthesis

(OR)

- b) Explain the structure of Fructose.

38. a) i) ஒரு முதல் வகை வினையானது 50 நிமிடங்களில் 40% நிறைவடைகிறது. வினைவேக மாற்றிலியின் மதிப்பினைக் கண்டறிக் கூடிய அளவினை 80% நிறைவடைய தெவையான காலம் எவ்வளவு?

ii) Ag_2CrO_4 ன் K_{sp} மதிப்பு 1.1×10^{-12} . 0.1M K_2CrO_4 கரைசலில் Ag_2CrO_4 இன் கரைத்திறன் என்ன?

(அங்கலது)

b) $\text{C}_7\text{H}_6\text{O}$ என்ற மூலக்கூறு வாய்ப்பாடு உடைய சேர்ம் A டாலன்ஸ் காரணியை ஒடுக்குவிற்கு. A 50% NaOH உடன் விணைபுரிந்து $\text{C}_7\text{H}_6\text{O}$ என்ற வாய்ப்பாடு உடைய B என்ற சேர்மத்தையும் $\text{C}_7\text{H}_6\text{O}_2\text{Na}$ என்ற வாய்ப்பாடு உடைய C என்ற சேர்மத்தையும் தருகிறது. சேர்ம் C நீர்த்த பாதி உடன் விணைப்பட்டு $\text{C}_7\text{H}_6\text{O}_2$ என்ற D சேர்மத்தை தருகிறது. D ஜெடா செந்னாம்பு உடன் வெப்பப்படுத்த சேர்ம் E கிடைக்கிறது. A,B,C,D மற்றும் E ஜெடா கண்டுபிடித்து, அதற்கான விணைகளை எழுதுக.

a) i) A first order reaction is 40% complete in 50 minutes. Calculate the value of the rate constant. In what time will the reaction be 80% complete?

ii) K_{sp} of Ag_2CrO_4 is 1.1×10^{-12} . What is the solubility of Ag_2CrO_4 in 0.1M K_2CrO_4 ?

(OR)

b) Compound A of molecular formula $\text{C}_7\text{H}_6\text{O}$ reduces Tollen's reagent when A reacts with 50% NaOH gives compound B of molecular formula $\text{C}_7\text{H}_6\text{O}$ and C of molecular formula $\text{C}_7\text{H}_6\text{O}_2\text{Na}$. Compound C on treatment with dil HCl gives compound D of molecular formula $\text{C}_7\text{H}_6\text{O}_2$. When D is heated with sodalime gives compound E. Identify A,B,C,D & E. Write the corresponding equations.

Chw
20/8/19
K. Srinivasan

20/8/19
Chw